



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

අංක 2469 - 2025 දෙසැම්බර් 26 වැනි සිකුරාදා - 2025.12.26
2469 ஆம் இலக்கம் - 2025 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 26 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරාසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) – பொது

(ஒவ்வொரு மொழியின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறாக கோவை செய்து வைப்பதற்காகத் தனித்தனிப் பக்கங்களில் தரப்பட்டுள்ளன.)

	பக்கம்	பக்கம்
சனாதிபதியின் பிரகடனங்களும் பிறவும்	- அரசாங்க அறிவித்தல்கள்	-
சனாதிபதியின் நியமனங்களும் பிறவும்	- விலைக் கட்டளைகள்	-
அமைச்சரவையின் நியமனங்களும் பிறவும்	- இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்கள்	-
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நியமனங்களும் பிறவும்	- இலங்கை அரசாங்க கணக்கு விபரங்கள்	-
நீதிச்சேவை ஆணைக்குழுவின் நியமனங்களும் பிறவும்	- வரவு செலவுத் திட்டங்கள்	-
மற்றைய நியமனங்களும் பிறவும்	- அரசாங்கப் பகுதிகளின் நானாவது அறிவித்தல்கள்	1521
பதிவாளர் நியமனங்களும் பிறவும்	- மதுவரிக் கட்டளைச் சட்ட அறிவித்தல்கள்	-

வாராந்த வர்த்தமானிகளின் பிரசுரிப்பதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளல் சம்பந்தமான முக்கிய அறிவித்தல்கள்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளின் இறுதியில், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தின், வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியும் நேரமும் சம்பந்தமான அறிவித்தல்களுக்கு கவனம் கோரப்படுகின்றது.

வாராந்த வர்த்தமானிகளின் பிரசுரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் அவை வர்த்தமானியில் பிரசுரமாகும் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய வெள்ளிக்கிழமை, நண்பகல் 12.00 மணியாகும். இறுதித் திகதியும் நேரமும் குறிப்பிடும் அறிவித்தல்களான, பதவி-வெற்றிடங்கள் மற்றும் பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரும் அறிவித்தல்கள், கேள்விப்பத்திர அறிவித்தல்கள் அத்துடன் ஏல் விற்பனைத் திகதியும் நேரமும் குறிப்பிடும் அறிவித்தல்கள் என்பன அவ்வவ் அறிவித்தல்களில் உள்ள விடயங்களில் அக்கறை செலுத்துவோர் ஆக்கபூர்வமாக பயனாகும் வகையில் அவை பிரசுரிக்கப்படுவதற்காக அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் திகதியிலிருந்தும் அத்துடன் அவை பிரசுரமாகும் திகதியிலிருந்தும் போதிய கால அவகாசம் கொண்டதாக தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என சகல அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் ஆகியன அறிவுறுத்தப்படுகின்றன. அறிவித்தல்கள் தொடர்பிலான பிழைதிருத்தங்கள் சம்பந்தமாக செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் என்பன வர்த்தமானியில் குறிப்பிட்ட அறிவித்தல்கள் பிரசுரமாகிய திகதியிலிருந்து மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதனை கவனத்திற்கொள்ளவும்.

வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரமாகும் சகல அறிவித்தல்களும், அவை பிரசுரமாகும் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது 2026, சனவரி மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்படவேண்டிய அறிவித்தல்கள் 2026, சனவரி மாதம் 02 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு தபால் மூலம் அல்லது நேரில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் 9 ஆம் பிரிவு

"ஏதேனும் பிரகடனம், விதி, ஒழுங்கு விதி, கட்டளை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டுமென ஏதேனும் சட்டம் அல்லது சட்டவாக்கம் ஏற்பாடு செய்யுமிடத்து, அப்போது, அத்தகைய விதி, ஒழுங்குவிதி, கட்டளை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் இலத்திரன் வடிவத்தில் வெளியிடப்படின், அத்தகைய தேவைப்பாடு திருத்தப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்."

எஸ். டி. பாண்டிகோரான,
அரசாங்க அழுத்தகர் (பதில்).

அரசாங்க அச்சுத் திணைக்களம்,
கொழும்பு 08,
2025 ஆம் ஆண்டு யூன் மாதம் 09 ஆந் திகதி.

இவ்வர்த்தமானியை www.documents.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.



அரசாங்கப் பகுதிகளின் நானாவித அறிவித்தல்கள்

பேன் ஏசியா பேங்கிங் கோப்பரேஷன் பீஎல்சீ

1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறிவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பேன் ஏசியா பேங்கிங் கோப்பரேஷன் பீஎல்சீயின் பணிப்பாளர் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

வாடிக்கையாளரின் பெயர் : ஜீவனி ஜயதிலக்க சலான் என்ட் எகடமி (பிரைவேட்) லிமிடெட்

கிளை : நாராஹென்பிட்ட

பின்வரும் தீர்மானமானது 2025, ஒற்றோபர் 27 ஆந் திகதி 1990 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறிவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 08 ஆம் பிரிவின் கீழ் பேன் ஏசியா பேங்கிங் கோப்பரேஷன் பீஎல்சீ இன் பணிப்பாளர் சபையினால் விசேடமாகவும், ஏகமனதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, "கடப்பாடுடையவரான" ஜீவனி ஜயதிலக்க சலான் என்ட் எகடமி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் "ஈடுவைத்தவர்களான" விதான பத்திரனகே அஜித் தீப்த ஜயதிலக்க மற்றும் ரத்நாயக்க முதியன்சேலாகே ஜீவனி சமன் ரத்நாயக்க ஆகியோர் பதிவு இல. PQ 48 ஐக் கொண்ட பேன் ஏசியா பேங்கிங் கோப்பரேஷன் பீஎல்சீ இன் சார்பில் பிரசித்த நொத்தாரிசு பீ. எஸ். எஸ். என். ராஜகருணா அவர்களினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2015.09.11 ஆந் திகதியிடப்பட்ட முதன்மை ஈட்டுமுறி இல. 5585 மற்றும் பிரசித்த நொத்தாரிசு பீ. எஸ். ஏ. தயானந்த அவர்களினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு 2017.10.19 ஆந் திகதியிடப்பட்ட இரண்டாம் நிலை ஈட்டுமுறி இல. 509 ஆகியவற்றின் மீதான வரவேண்டிய கொடுப்பனவுகளில் தவணை தவறியுள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட பேன் ஏசியா பேங்கிங் கோப்பரேஷன் பீஎல்சீ க்கு (இதனகத்துப் பின்னர் சிலவேளைகளில் "வங்கி" என அடையாளம் காணப்படும்)

அ). 2025.09.22 ஆந் திகதி வரையான முதன்மை பணத்தொகை மற்றும் வட்டியுடன் பெறவேண்டிய ரூபாய் இருபது மில்லியன் இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரத்து இருநூற்று எழுபதும் சதம் அறுபது (ரூபா 20,225,270.60) பணத்தொகையும் மற்றும் அதனுடன் சேர்த்து 2025.09.23 ஆந் திகதியிலிருந்து ரூபா பத்தொன்பது மில்லியன் ஐந்து இலட்சத்து எண்பத்தொன்பதாயிரத்து எழுநூற்று ஐம்பத்தேழும் சதம் நாற்பத்தொன்றும் (ரூபா 19,589,757.41) வரையான பணத்தொகைக்கு 10.2% வருடாந்த வட்டியுடனும்,

ஆ). 2025.09.22 ஆந் திகதி வரையான முதன்மை பணத்தொகை மற்றும் வட்டியுடன் பெறவேண்டிய ரூபாய் ஆறு மில்லியன் ஐந்து இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து நானூற்று ஐம்பத்தேறும் சதம் அறுபத்தேறும் (ரூபா 6,568,455.65) பணத்தொகையும் மற்றும் அதனுடன் சேர்த்து 2025.09.23 ஆந் திகதியிலிருந்து ரூபா ஆறு மில்லியன் ஐந்து இலட்சத்து அறுபத்தேழாயிரத்து ஐநூற்று எழுபத்து இரண்டும் சதம் முப்பத்தேறும் (ரூபா 6,567,572.35) வரையான பணத்தொகைக்கு 2% வருடாந்த வட்டியுடனும்,

சொல்லப்பட்ட ஈட்டுமுறி இலக்கங்கள் 5585 மற்றும் 509 ஆகியவற்றின் கொடுப்பனவுகளை முழுமையாக செலுத்தி முடிக்கும் வரை வரவேண்டியும் சேரவேண்டியும் உள்ளது.

இதன் மூலம் தீர்மானிக்கப்படுவதாவது:-

மேற்சொல்லப்பட்ட "கடப்பாடுடையவரான" ஜீவனி ஜயதிலக்க சலான் என்ட் எகடமி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் "ஈடுவைத்தவர்களான" விதான பத்திரனகே அஜித் தீப்த ஜயதிலக்க மற்றும் ரத்நாயக்க முதியன்சேலாகே ஜீவனி சமன் ரத்நாயக்க ஆகியோரிடமிருந்து பெறவேண்டிய ரூபாய் இருபத்தாறு மில்லியன் ஏழு இலட்சத்து தொண்ணூற்று மூவாயிரத்து எழுநூற்று இருபத்தாறும் சதம் இருபத்தைந்து (ரூபா 26,793,726.25) எனும் முழுப்பணத்தொகை மற்றும் மேற்சொல்லப்பட்ட திகதியிலிருந்து ஏலவிற்பனை திகதி வரை மேற்குறிப்பிடப்பட்டுள்ளபடி வட்டியும், 1990 ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறிவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ் அறிவிட வேண்டிய பணங்கள் மற்றும் செலவுகள் (செலுத்தப்பட்ட தொகையை கழித்ததன் பின்னர்) அட்டவணையில் மேலும் முழுமையாக விபரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் வங்கியில் ஈடு வைக்கப்பட்டுள்ள ஈட்டுமுறி இலக்கங்கள் 5585 மற்றும் 509 ஆகியவற்றின் ஆதனங்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறிவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் பிரகாரம் கொலன்னாவை, விஹார மாவத்தை, இல. 182/3, (50/3) ஐச் சேர்ந்த உரிமம் பெற்ற ஏலதாரர் துசித் கருணாரத்ன என்பவருக்கு அதிகாரமும் தத்துவமும் அளிக்கின்றதென இத்தால் தீர்மானிக்கப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட ஆதனத்தின் அட்டவணை

மேல் மாகாணம் (தெல்கந்த பதிவுப் பிரிவிற்குள்) கொழும்பு மாவட்டம், சல்பிட்டி கோரளையின் பல்லேபத்து, பொரலஸ்கமுவ நகரசபை எல்லைக்குட்பட்ட கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவு பொரலஸ்கமுவ மேற்கு C/B கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள பொரலஸ்கமுவ, வரிப்பாண இல. 418 இல் கட்டிடங்கள், மரங்கள், பயிர்ச்செய்கைகள் மற்றும் சகலவற்றையும் உள்ளடக்கிய "கொனேகஹவத்த" எனும் காணி (உரிமம் பெற்ற நில அளவையாளர் பீ. டி. ஜி. வீரசிங்ஹ அவர்களினால் தயாரிக்கப்பட்ட 2002, நவெம்பர் 24 ஆந் திகதி வரைபட இல. 6358 இல் விபரிக்கப்பட்டுள்ள காணித்துண்டு 2A இன் மீளளவையாகும்.) உரிமம் பெற்ற நில அளவையாளர் பீ. யூ. எஸ். பர்னாந்து அவர்களினால் தயாரிக்கப்பட்ட 2014, செப்டெம்பர் 07 ஆந் திகதி வரைபட இல. 2736 இல் விபரிக்கப்பட்டுள்ள காணித்துண்டு A என அடையாளமிடப்பட்டு பிரித்து நிர்ணயிக்கப்பட்ட காணித்துண்டு A இன் எல்லைகளாவன: வடக்கு: கொழும்பிலிருந்து பிலியந்தலை வரையிலான பாதை; கிழக்கு: கொழும்பிலிருந்து பிலியந்தலை வரையிலான பாதை மற்றும் சொலமன் பெரேரா மற்றும் ஏனையோரினால் உரிமை கோரப்படும் காணி; தெற்கு: சொலமன் பெரேரா மற்றும் ஏனையோரினால் உரிமை கோரப்படும் காணி மற்றும் பொரலஸ்கமுவ, இல. 418A எனும் வரிப்பண

இலக்கத்தையுடைய ஆதனம் மற்றும் மேற்கு: பொரலஸ்கமுவ, இல. 418A எனும் வரிப்பண இலக்கத்தையுடைய ஆதனம் மற்றும் பாதை மற்றும் இக்காணியானது சொல்லப்பட்ட வரைபட இல. 2736 இற்கு அமைய நான்கு தசம் ஒன்று ஐந்து பேர்ச் (00ஏ. 00றா. 4.15பே) விஸ்தீரணத்தை கொண்டுள்ளது.

சொல்லப்பட்ட காணித்துண்டு A பின்வரும் காணியின் மீளளவையாகும்:

மேல் மாகாணம் (தெல்கந்த பதிவுப் பிரிவிருள்) கொழும்பு மாவட்டம் சல்பிட்டி கோரளையின் பல்பேபத்து, பொரலஸ்கமுவ நகரசபை எல்லைக்குட்பட்ட பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள கொழும்பு வீதி (பகுதி), வரிப்பண இல. 57 இல் கட்டிடங்கள், மரங்கள், பயிர்ச்செய்கைகள் மற்றும் சகலவற்றையும் உள்ளடக்கிய "கொனேகஹவத்த" எனும் காணி உரிமம் பெற்ற நில அளவையாளர் பீ. டி. ஜீ. வீரசிங்ஹ அவர்களினால் தயாரிக்கப்பட்ட 2002, நவெம்பர் 24 ஆந் திகதிய வரைபட இல. 6358 இல் விபரிக்கப்பட்டுள்ள காணித்துண்டு 2A இன் என அடையாளமிடப்பட்டு பிரித்து நிர்ணயிக்கப்பட்ட காணித்துண்டு 2A இன் எல்லைகளாவன: வடக்கு: பாதை; கிழக்கு: கொழும்பிலிருந்து பிலியந்தலை வரையிலான பாதை; தெற்கு: சொலமன் பெரேரா மற்றும் ஏனையோரிற்ரு உரித்துடைய ஆதனம் மற்றும் காணித்துண்டு 2B மற்றும் மேற்கு: வரைபட இல. 11/81 இன் காணித்துண்டு 2B மற்றும் காணித்துண்டு 1 மற்றும் இக்காணியானது சொல்லப்பட்ட வரைபட இல. 6358 இற்கு அமைய ஆறு தசம் ஐந்து பேர்ச் (00ஏ. 00றா. 6.5பே) விஸ்தீரணத்தை கொண்டுள்ளது.

பணிப்பாளர் சபையின் கட்டளைப்படி,

எச். டி. எல். ஹல்வத்தூர்,
சிரேஷ்ட முகாமையாளர் - கடன் அறவீடுகள்.

12-595

தேசிய அபிவிருத்தி வங்கி பீஎல்சீ

திருத்தப்பட்டவாறான 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் தேசிய அபிவிருத்தி வங்கி பீஎல்சீ இன் பணிப்பாளர் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

2025, திசெம்பர் 15 ஆந் திகதியன்று நடைபெற்ற தேசிய அபிவிருத்தி வங்கி பீஎல்சீ இன் பணிப்பாளர் சபைக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் விசேடமாகவும் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது;

"PV 18184 என்னும் பதிவிலக்கத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசில் உரிய முறையில் கூட்டிணைக்கப்பட்டதும் கொழும்பு 03, காலி வீதி, இல. 265 இல் அதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டதுமான கம்பெனியொன்றாகவுள்ள லங்கா ஹோட்டல்ஸ் அன்ட் ரெசிடென்சில் (பிரைவேட்) லிமிட்டெட் (கடன்பெறுநர்) ஆனது, தேசிய அபிவிருத்தி வங்கி பீஎல்சீ (தே. அ. வ.) மற்றும் மக்கள் வங்கி (ம.வ.)

சார்பில் நிறைவேற்றப்பட்ட கொழும்பைச் சேர்ந்த பிரசித்த நொத்தாரிசு ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2017.01.10 ஆந் திகதிய 1640 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறி மற்றும் கொழும்பைச் சேர்ந்த பிரசித்த நொத்தாரிசு ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2019.11.15 ஆந் திகதிய 1832 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறி மூலம் ஈடுவைத்து அடமானம் வைக்கப்பட்ட இதற்கான அட்டவணைகளில் கீழே மேலும் விபரமாக விபரிக்கப்பட்ட ஆதனங்கள் மற்றும் வளவுகளின் பிணைப்பொறுப்புக்கெதிராக (இதனகத்துப்பின்னர் தே.அ.வ. எனக்குறிப்பீடு செய்யப்படும்) தேசிய அபிவிருத்தி வங்கி பீஎல்சீ இனால் வழங்கப்பட்ட கடன்கள்/ வசதிகள் மீது வருமதியாகவுள்ள கொடுப்பனவைச் செலுத்துவதில் தவணை தவறியுள்ளதாதலாலும்.

அத்துடன் லங்கா ஹோட்டல்ஸ் அன்ட் ரெசிடென்சில் (பிரைவேட்) லிமிட்டெட் (கடன்பெறுநர்) இதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் அட்டவணைகளில் விபரிக்கப்பட்ட ஆதனங்கள் மற்றும் வளவுகளின் இறையிலி சொந்தக்காரராக அதனது இறையிலி உரிமை உரித்து மற்றும் அக்கறை என்பவற்றை கொழும்பைச் சேர்ந்த பிரசித்த நொத்தாரிசு ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2017.01.10 ஆந் திகதிய 1640 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறி மற்றும் ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2019.11.15 ஆந் திகதிய 1832 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறியாகவுள்ள சொல்லப்பட்ட ஈட்டு முறிகளின் கீழ் தேசிய அபிவிருத்தி வங்கி பீஎல்சீ மற்றும் மக்கள் வங்கிக்கு ஈடுவைத்துள்ளதாதலாலும்.

அத்துடன் 2025.11.30 ஆந் திகதியில் உள்ளவாறு கொழும்பைச் சேர்ந்த பிரசித்த நொத்தாரிசு ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2017.01.10 ஆந் திகதிய 1640 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறி மற்றும் ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2019.11.15 ஆந் திகதிய 1832 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறியைக் கொண்ட சொல்லப்பட்ட முறிகளின் மீது இரண்டு பில்லியன் இருநூற்று நார்பத்து நான்கு மில்லியன் ஐந்து இலட்சத்து பதினாறாயிரத்து ஐநூற்றுப் பதினைந்து ரூபா பதினான்கு சதம் (ரூபா 2,244,516,515.14) மற்றும் இருபத்து மூன்று மில்லியன் பதினான்காயிரத்து இருநூற்று ஐந்து ஐக்கிய அமெரிக்க டொலர் ஐம்பத்து நான்கு சதம் (ஐ.அ.டொ. 23,014,205.54) அல்லது இலங்கை ரூபாவில் அதற்குச் சமமான தொகை தேசிய அபிவிருத்தி வங்கிக்கு வருமதியாகவும் சேர்மதியாகவும் உள்ளதாதலாலும்.

திருத்தப்பட்டவாறான 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் (முதன்மைச் சட்டம்) கீழ் தேசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் கீழ் செயலாற்றுகின்ற அப்பணிப்பாளர் சபை சொல்லப்பட்ட இரண்டு பில்லியன் இருநூற்று நார்பத்து நான்கு மில்லியன் ஐந்து இலட்சத்து பதினாறாயிரத்து ஐநூற்றுப் பதினைந்து ரூபா பதினான்கு சதம் (ரூபா 2,244,516,515.14) மற்றும் இருபத்து மூன்று மில்லியன் பதினான்காயிரத்து இருநூற்று ஐந்து ஐக்கிய

அமெரிக்க டொலர் ஐம்பத்து நான்கு சதம் (ஐ.அ.டொ. 23,014,205.54) அல்லது இலங்கை ரூபாவில் அதற்குச் சமமான தொகையை அல்லது விற்பனை இடம்பெறுகின்ற நேரத்தில் செலுத்தப்படாது எஞ்சியுள்ள அதன் ஏதேனும் பாகத்தை மற்றும் எல்லாம் 2025, திசம்பர் 01 ஆந் திகதியிலிருந்து விற்பனைத்தேதி வரையில்,

(i) ஒரு பில்லியன் எண்பத்தாறு மில்லியன் ஆறு இலட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு ரூபா (ரூபா 1,086,699,724.00) மூலதனத் தொகையின் மீதான வாராந்த AWPLR + ஆண்டுக்கு 5.5% என்ற சதவீதத்திலான வட்டியையும் (மாதாந்தம் மீள விலையிடப்பட்ட).

(ii) இருபத்தொரு மில்லியன் எட்டு இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து நூற்று ஐம்பத்தொன்பது ரூபா பதினேழு சதம் (ரூபா 21,863,159.17) மூலதனத் தொகையின் மீதான வாராந்த AWPLR + ஆண்டுக்கு 5.5% என்ற சதவீதத்திலான வட்டியையும் (மாதாந்தம் மீள விலையிடப்பட்ட).

(iii) நாற்பத்து நான்கு மில்லியன் ஏழு இலட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து நூற்று நாற்பத்தொன்பது ரூபா முப்பத்தேழு சதம் (ரூபா 44,739,149.37) மூலதனத் தொகையின் மீதான வாராந்த AWPLR + ஆண்டுக்கு 5.5% என்ற சதவீதத்திலான வட்டியையும் (மாதாந்தம் மீள விலையிடப்பட்ட).

(iv) பதினான்கு மில்லியன் ஒரு இலட்சத்து தொண்ணூற்றாயிரத்து பத்து ஐக்கிய அமெரிக்க டொலர் (ஐ. அ. டொ 14,190,010.00) அல்லது இலங்கை ரூபாவில் அதற்குச் சமமான மூலதனத் தொகையின் மீதான 3 மாத SOFR + ஆண்டுக்கு 8% என்ற சதவீதத்திலான வட்டியையும் (காலாண்டுக்கொரு முறை மீள விலையிடப்பட்ட),

(v) மூன்று இலட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து ஐநூற்று தொண்ணூற்று ஐந்து ஐக்கிய அமெரிக்க டொலர் எண்பத்தெட்டு சதம் (ஐ.அ.டொ.399,595.88) அல்லது இலங்கை ரூபாவில் அதற்குச் சமமான மூலதனத் தொகையின் மீதான 3 மாத SOFR + ஆண்டுக்கு 8% என்ற சதவீதத்திலான வட்டியையும் (காலாண்டுக்கொரு முறை மீள விலையிடப்பட்ட),

(vi) இரண்டு இலட்சத்து நான்காயிரத்து ஐநூற்று அறுபத்தாறு ஐக்கிய அமெரிக்க டொலர் எண்பத்து நான்கு சதம் (ஐ.அ.டொ.204,566.84) அல்லது இலங்கை ரூபாவில் அதற்குச் சமமான மூலதனத் தொகையின் மீதான 3 மாத SOFR + ஆண்டுக்கு 8% என்ற சதவீதத்திலான வட்டியையும் (காலாண்டுக்கொரு முறை மீள விலையிடப்பட்ட),

முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் நியதிகளின்படி உறப்பட்ட விளம்பரப்படுத்தல் விற்பனை கிரயங்கள் மற்றும் வேறு விதிப்பனவுகளுடன் சேர்த்து அதன்பின்னர் பெறப்பட்ட கொடுப்பனவுகள் (எவையேனும் இருப்பின்) அவற்றைக் கழித்து அறவிடுவதற்காக

கொழும்பைச் சேர்ந்த பிரசித்த நொத்தாரிசு ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2017.01.10 ஆந் திகதிய சொல்லப்பட்ட 1640 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறி மற்றும் ஏ. என். எம். ஹேவாஜூலிகே என்பவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2019.11.15 ஆந் திகதிய 1832 ஆம் இலக்க முதன்மை ஒருப்பாட்டு ஈட்டு முறியினால் தேசிய அபிவிருத்தி வங்கிக்கு ஈடுவைக்கப்பட்டுள்ள கீழே அட்டவணையில் விபரிக்கப்பட்ட ஆதனங்கள் கொழும்பு 08, பெயார்பீல்ட் கார்டின்ஸ், 6A இல் அமைந்துள்ள மெஸர்ஸ் ஷொக்மன் அன்ட் சமரவிக்கிரம, உரிமம்பெற்ற ஏல விற்பனையாளர்கள் என்ற பெயர் மகுடத்தின் கீழும் குழுமத்தின் கீழும் பங்காண்மை தொழிலை கொண்டுநடாத்துகின்ற ஷொக்மன் அன்ட் சமரவிக்கிரம நிறுவனத்தின் ஏல விற்பனையாளர்களான ஹோகந்தர, ஹோகந்தர தெற்கு, 391/1 ஆம் இலக்கத்தைச் சேர்ந்த நவீந்த துஷார பெஞ்சமின் டி அல்விஸ் சமரவிக்கிரம, கல்கிசை, புனித ரீட்டா வீதி, 61 ஆம் இலக்கத்தைச் சேர்ந்த அனுஜ இந்திக லியோனார்ட் டி அல்விஸ் சமரவிக்கிரம ஆகியோரினால் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவேண்டுமென இத்தால் தீர்மானிக்கின்றது."

மேலே குறிப்பீடு செய்யப்பட்ட முதலாம் அட்டவணை

1.மேல்மாகாணம்,கொழும்புமாவட்டத்தில்,கொழும்புமாநகர சபை நிருவாக எல்லைகளினுள் கொள்ளப்பிட்டியில் வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் காலி வீதியில் 265, 265/15, 265/40, 265/25, 265/27 மற்றும் 265/21 ஆகிய வரிமதிப்பீட்டு இலக்கங்களைக் கொண்டதும் (பதிவுசெய்யப்பட்ட உரிமம் பெற்ற நில அளவையாளர் கே. டி. பீலிசு ஆர். பெரேரா என்பவரினால் தயாரிக்கப்பட்ட 2012, மாச்சு 27 ஆந் திகதிய 2907 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்ட காணித்துண்டம் A, இரண்டு வரைபடங்களும் பதிவுசெய்யப்பட்ட உரிமம்பெற்ற நில அளவையாளர் ஐ. ஏ. விஜேதிலக என்பவரினால் தயாரிக்கப்பட்ட 2012, யூலை 16 ஆந் திகதிய 2934 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்ட காணித்துண்டம் A மற்றும் 2013, திசம்பர் 18 ஆந் திகதிய 3104 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்ட காணித்துண்டம் 1 ஆகியவற்றின் மீள் நில அளவையாகவும் ஒன்றுசேர்க்கையாகவும் உள்ளதும்) "இசபெல் கோர்ட்" எனவழைக்கப்படும் காணியினதாய் பதிவுசெய்யப்பட்ட உரிமம்பெற்ற நில அளவையாளர் ஐ. ஏ. விஜேதிலக என்பவரினால் தயாரிக்கப்பட்ட 2013, திசம்பர் 20 ஆந் திகதிய 3105 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் 1 என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டு 1 இன் எல்லைகள் பின்வருமாறு:

வடக்கு: தனியார் வீதி; கிழக்கு: லிபேட்டி பிளாசா வளவுகள்; தெற்கு: நிறூல் விஜேசிங்ஹ என்பவரினால் உரிமைகோரப்படும் காணி மற்றும் தனியார் வீதி (உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. கே. கிட்டுப்பிள்ளை என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1978, நவம்பர் 09 ஆந் திகதிய 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் E) அத்துடன், மேற்கு: காலி வீதி (கொள்ளப்பிட்டி வீதி).

அத்துடன் பரப்பளவில் இது, மேற்கூறப்பட்ட 3105 ஆம் இலக்க வரைபடத்தின்படி மூன்று றூட் பூச்சியம் தசம் மூன்று ஒன்று பேர்ச் (00ஏ. 03றா. 0.31பே) அல்லது பூச்சியம் தசம் மூன்று பூச்சியம் நான்கு மூன்று ஒன்று ஹெக்டெயார் (ஹெக் 0.30431) இணைக் கொண்டுள்ளது.

மேற்கூறப்பட்ட ஆதனம் பின்வரும் காணித்துண்டுகளின் ஒன்றுசேர்க்கையாகும்; அதாவது,

(i) மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் மற்றும் மாநகர சபை எல்லைகளினுள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் கொள்ளுப்பிட்டி, வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் காலி வீதியில் 265 மற்றும் 265/15 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கங்களைக்கொண்டதும் அதன்மீதுள்ள கட்டிடங்கள் மற்றும் வேறெல்லாவற்றுடனும் சேர்த்து "இசபெல் கோர்ட்" எனவழைக்கப்படும் காணியினதாய் உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. டி. எப். ஆர். பெரேரா என்பவரினால் தயாரிக்கப்பட்ட 2012, மாச்சு 27 ஆந் திகதிய 2907 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் A என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டம் A இன் எல்லைகள் பின்வருமாறு: வடக்கு: தனியார் வீதி; கிழக்கு: காலி வீதியில் 265/21 என்னும் வரிமதிப்பீட்டிலக்கத்தைக் கொண்ட வளவுகள் மற்றும் தனியார் வீதி (உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. கிட்டுப்பிள்ளை என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1978, நவெம்பர் 09 ஆந் திகதிய 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் E); தெற்கு: தனியார் வீதி (உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. கிட்டுப்பிள்ளை என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1978, நவெம்பர் 09 ஆந் திகதிய 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் E); மேற்கு: காலி வீதி (கொள்ளுப்பிட்டி வீதி) அத்துடன் பரப்பளவில் இது, சொல்லப்பட்ட 2907 ஆம் இலக்க வரைபடத்திற்கிணங்க இரண்டு றூட் பன்னிரெண்டு தசம் ஏழு ஐந்து பேர்ச் (00ஏ. 02றா. 12.75பே) இணைக் கொண்டுள்ளதுடன் கொழும்பு காணிப்பதிவகத்தில் தொகுதி/ பக்கம் E 15/94 இன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

(ii) மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் மற்றும் மாநகர சபை எல்லைகளினுள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் கொள்ளுப்பிட்டி, வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் காலி வீதியில் 265/25, 265/27 மற்றும் 265/40 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கங்களைக் கொண்டதும் அதன்மீதுள்ள கட்டிடங்கள் மற்றும் வேறெல்லாவற்றுடனும் சேர்த்து "இசபெல் கோர்ட்" எனவழைக்கப்படும் காணியினதாய் உரிமம்பெற்ற நில அளவையாளர் ஐ. ஏ. விஜேதிலக என்பவரினால் தயாரிக்கப்பட்ட 2012, யூலை 16 ஆந் திகதிய 2934 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் A என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டம் A இன் எல்லைகள் பின்வருமாறு: வடக்கு: தனியார் வீதி; கிழக்கு: லிபேட்டி பிளாசா வளவுகள்; தெற்கு: நிறூல் விஜேசிங்ஹு என்பவரினால் உரிமைகோரப்படும் காணி மற்றும் வீதி (உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. கிட்டுப்பிள்ளை என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1978, நவெம்பர் 09 ஆந் திகதிய 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம்

E); மேற்கு: காலி வீதியில் 265/21 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கத்தைக்கொண்ட வளவுகள் அத்துடன் பரப்பளவில் இது, சொல்லப்பட்ட 2934 ஆம் இலக்க வரைபடத்திற்கிணங்க இருபது தசம் ஏழு ஐந்து பேர்ச் (00ஏ. 00றா. 20.75பே) இணைக் கொண்டுள்ளதுடன் கொழும்பு காணிப்பதிவகத்தில் தொகுதி/ பக்கம் E 15/95 இன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

(iii) மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் மற்றும் மாநகர சபை எல்லைகளினுள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் கொள்ளுப்பிட்டி, வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் கொள்ளுப்பிட்டி வீதி வழியாக அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி வீதியில் 265/21 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கத்தைக்கொண்டதும் உரிமம்பெற்ற நில அளவையாளர் பீ. சின்னத்தம்பி என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1993, யூலை 19 ஆந் திகதிய 4085 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் BC3 என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டம் BC3 இன் எல்லைகள் பின்வருமாறு: வடக்கு: கொள்ளுப்பிட்டி வீதியில் 263 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கத்தைக்கொண்ட வளவுகள்; கிழக்கு: கொள்ளுப்பிட்டி வீதியில் 265/65 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கத்தைக்கொண்ட 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் D; தெற்கு: 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் E (20 அடி அகலமான வீதிக்கான ஒதுக்கம்) (அங்கீகரிக்கப்பட்ட தனியார் தெரு); மேற்கு: சொல்லப்பட்ட 4085 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் BC2 அத்துடன் பரப்பளவில் இது, சொல்லப்பட்ட 4085 ஆம் இலக்க வரைபடத்திற்கிணங்க பூச்சியம் ஆறு தசம் ஒன்பது பூச்சியம் பேர்ச் (00ஏ. 00றா. 06.90பே) அல்லது ஹெக்டெயார் 0.0175 இணைக் கொண்டுள்ளதுடன் கொழும்பு காணிப்பதிவகத்தில் தொகுதி/ பக்கம் E 16/128 இன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2. மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் மற்றும் மாநகர சபை எல்லைகளினுள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் கொள்ளுப்பிட்டி, வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் காலி வீதியில் 265/42, 265/47, 267/7, 267/9, 267/3 மற்றும் 3A அத்துடன் 267/5 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கங்களைக் கொண்டதும் அதன்மீதுள்ள கட்டிடங்கள் மற்றும் வேறெல்லாவற்றுடனும் சேர்த்து "இசபெல் கோர்ட்" எனவழைக்கப்படும் காணியினதாய் உரிமம்பெற்ற நில அளவையாளர் ஐ. ஏ. விஜேதிலக என்பவரினால் தயாரிக்கப்பட்ட 2012, யூலை 16 ஆந் திகதிய 2932 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் A என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டம் A இன் எல்லைகள் பின்வருமாறு: வடக்கு: வீதி (உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. கிட்டுப்பிள்ளை என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1978, நவெம்பர் 09 ஆந் திகதிய 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் E); கிழக்கு: நிறூல் விஜேசிங்ஹு என்பவரினால் உரிமைகோரப்படும் காணி மற்றும் உரிமம்பெற்ற நில அளவையாளர் டப்ளியூ. எம். பெரேரா என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1974, நவெம்பர் 10 ஆந் திகதிய 1418 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் L: தெற்கு: வீதி (உரிமம்பெற்ற நில

அளவையாளர் டப்ளியூ. எம். பெரேரா என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1974, நவெம்பர் 10 ஆந் திகதிய 1418 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் R1 மற்றும் காணித்துண்டம் R2); மேற்கு: காலி வீதியில் 267 என்னும் வரிமதிப்பீட்டு இலக்கத்தைக்கொண்ட வளவுகள் மற்றும் வீதி (உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. கிட்டிப்பிள்ளை என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1978, நவெம்பர் 09 ஆந் திகதிய 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் E) அத்துடன் பரப்பளவில் இது, சொல்லப்பட்ட 2932 ஆம் இலக்க வரைபடத்திற்கிணங்க ஒரு றூட் முப்பத்தேழு தசம் ஏழு ஒன்பது பேர்ச் (00ஏ. 01றா. 37.79பே) இணைக் கொண்டுள்ளதுடன் கொழும்பு காணிப்பதிவகத்தில் தொகுதி/ பக்கம் E 15/96 இன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பின்வரும் காணிகள் மீதும் அவை நெடுகிலுமான செல்வழி உரிமை

1. மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் மற்றும் மாநகர சபை எல்லைகளினுள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் கொள்ளுப்பிட்டி, வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் உரிமம்பெற்ற நில அளவையாளர் டப்ளியூ. எம். பெரேரா என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1974, நவெம்பர் 10 ஆந் திகதிய 1418 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் R¹ (வீதிக்கான ஒதுக்கம்) என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டம் R¹ இன் எல்லைகள் பின்வருமாறு: வடக்கு: காணித்துண்டம் B, D, F மற்றும் H; கிழக்கு: காணித்துண்டம் R² (20 அடி அகலமான வீதிக்கான ஒதுக்கம்) மற்றும் காணித்துண்டம் I; தெற்கு: காணித்துண்டம் A, C, E மற்றும் G; மேற்கு: கொள்ளுப்பிட்டி வீதி அத்துடன் பரப்பளவில் இது, சொல்லப்பட்ட 1418 ஆம் இலக்க வரைபடத்திற்கிணங்க முப்பத்தேட்டு தசம் ஒன்று ஆறு பேர்ச் (00ஏ. 00றா. 38.16பே) இணைக் கொண்டுள்ளதுடன் கொழும்பு மாவட்ட காணிப்பதிவகத்தில் A 1064/262 என்னும் தலைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2. மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் மற்றும் மாநகர சபை எல்லைகளினுள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் கொள்ளுப்பிட்டி, வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் ஹை. க்ரொஸ் என அழைக்கப்படும் காணியினதாய் உரிமம்பெற்ற நில அளவையாளர் டப்ளியூ. எம். பெரேரா என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1974, நவெம்பர் 10 ஆந் திகதிய 1418 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் R² (வீதிக்கான ஒதுக்கம்) என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டம் R² இன் எல்லைகள் பின்வருமாறு: வடக்கு: காணித்துண்டம் H, J, L மற்றும் R³ (5 அடி அகலமான வடிகாலுக்கான ஒதுக்கம்); கிழக்கு: காணித்துண்டம் N மற்றும் O; தெற்கு: காணித்துண்டம் I, K மற்றும் M; மேற்கு: காணித்துண்டம் R¹ (30 அடி அகலமான வீதிக்கான ஒதுக்கம்) அத்துடன் பரப்பளவில் இது,

சொல்லப்பட்ட 1418 ஆம் இலக்க வரைபடத்திற்கிணங்க பன்னிரெண்டு தசம் மூன்று நான்கு பேர்ச் (00ஏ. 00றா. 12.34பே) இணைக் கொண்டுள்ளதுடன் கொழும்பு மாவட்ட காணிப்பதிவகத்தில் A 1064/263 என்னும் தலைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

3. மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் மற்றும் மாநகர சபை எல்லைகளினுள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவு மற்றும் கொள்ளுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் கொள்ளுப்பிட்டி, வட்டார இல. 37 இல் அமைந்துள்ளதும் "இசபெல் கோர்ட்" என அழைக்கப்படும் காணியினதாய் உரிமம்பெற்ற நில அளவையாளர் கே. கிட்டிப்பிள்ளை என்பவரினால் தயாரிக்கப்பட்ட 1978, நவெம்பர் 09 ஆந் திகதிய 2420 ஆம் இலக்க வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டதும் காணித்துண்டம் E (20 அடி அகலமான வீதிக்கான ஒதுக்கம்) என அடையாளமிடப்பட்டதும் பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டதுமான அக்காணித்துண்டு அடங்கலும்; சொல்லப்பட்ட காணித்துண்டம் E இன் எல்லைகள் பின்வருமாறு: வடக்கு: சொல்லப்பட்ட 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் A, B, C, D மற்றும் காணித்துண்டம் 4; கிழக்கு: சொல்லப்பட்ட 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் 4, 5 மற்றும் 7; தெற்கு: சொல்லப்பட்ட 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் 5, 6, 7 மற்றும் காலி வீதியில் 267 ஆம் வரிமதிப்பீட்டு இலக்கம்; மேற்கு: சொல்லப்பட்ட 2420 ஆம் இலக்க வரைபடத்தில் காணித்துண்டம் BC அத்துடன் பரப்பளவில் இது, சொல்லப்பட்ட 2420 ஆம் இலக்க வரைபடத்திற்கிணங்க முப்பத்தாறு தசம் மூன்று ஆறு பேர்ச் (00ஏ. 00றா. 36.36பே) இணைக் கொண்டுள்ளதுடன் கொழும்பு மாவட்ட காணிப்பதிவகத்தில் E 09/36 என்னும் தலைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலே குறிப்பீடு செய்யப்பட்ட முதலாம் அட்டவணை

பின்வருவன உட்பட ஆனால் அவற்றுக்கு வரையறுக்காமல் மேற்கூறப்பட்ட காணிக்கு நிரந்தரமாக இணைக்கப்படக்கூடிய அல்லது பொருத்தப்படக்கூடிய சகல மற்றும் தனியான அசைவற்ற பொறித்தொகுதி எந்திரத்தொகுதி மற்றும் உபகரணங்கள் இணைப்புக்கள் பொருத்திகள் மற்றும் தளபாடங்கள் மற்றும் சீராக்கங்கள் என்பவற்றை உள்ளடக்கியது;

உபகரணங்களுடன் சேர்த்து மின்சார விநியோக முறைமை

நீர்ப்பம்பிகள், நீர்க்குழாய்கள் மற்றும் வேறு உபகரணங்கள் உட்பட நீர் விநியோக முறைமை தொலைத்தொடர்பாடல் உபகரணங்கள்

சபையின் கட்டளைப்படி,
சபையின் செயலாளர்,
தேசிய அபிவிருத்தி வங்கி டீஎல்ஈ.

12-592